

சார்பு நீதிமன்றம் , சிதம்பரம்

முன்னிலை: திருமதி.ஏ.உமாமகேஸ்வரி, பி.எஸ்ஸி., பி.எல்.,
சார்பு நீதிபதி, சிதம்பரம்

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12 ஆம் நாள் செவ்வாய்கிழமை

முதலேற்பு வழக்கு எண்.596/2023

(C.N.R.No.TNCDOF001147/2023)

பாரத ஸ்டேட் வங்கி,
பின்னலூர் கிளைக்காக,
அதன் கிளை முதன்மை மேலாளர்.

....வாதி

- எதிர்-

மதனவள்ளி

....பிரதிவாதி

இந்த வழக்கானது 05.02.2024 அன்று இந்நீதிமன்றத்தில் என் முன்னர் விசாரணைக்கு வந்தபோது வாதி தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர் திரு.M.S.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையாகியும், இவ்வழக்கு குறித்த அறிவிப்பு பிரதிவாதிக்கு போதிய அளவில் சார்வு செய்யப்பட்ட பிறகும் பிரதிவாதி நீதிமன்றத்தில் அழைத்து ஆஜரின்மையால் அவர் தோன்றாததரப்பினராக தீர்மானிக்கப்பட்டு அவர் தரப்பில் ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்பட்டும், வாதி தரப்பு கேட்கப்பட்டு முன்னிடப்பட்ட சாட்சிய சான்றாவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, இதுநாள் வரையில் இந்நீதிமன்ற பரிசீலனையிலிருந்து இன்று இந்நீதிமன்றம் வழங்கிடும்:-

தீர்ப்புரை

வாதி வங்கியில் பிரதிவாதி KCC திட்டத்தின் கீழ் கடன் பெற்ற வகையில் வாதி வங்கிக்கு பிரதிவாதி ரூ.1,38,514/- யையும் அத்தொகைக்கு பின்வட்டியும் சேர்த்து வழங்கக்கோரியும், வழக்கின் செலவுத்தொகைக் கோரியும் வாதி இவ்வழக்கினை முன்னிட்டுள்ளார்.

2. வாதி தரப்பு வழக்குரையின் சுருக்கம்:

கடந்த 13.05.2020-ல் பிரதிவாதி, வாதி வங்கியை அணுகி KCC திட்டத்தின் கீழ் கடன் ரூ.1,00,000/- யை கடன் கேட்டு விண்ணப்பித்தார். வாதி வங்கி பிரதிவாதிக்கு KCC திட்டத்தின் கீழ் 14.05.2020 அன்று கடனாக ரூ.1,00,000/-க்கு ஆண்டுக்கு 11.35% வட்டியுடனும் மற்றும் சில விதிமுறைகளுடனும் நபந்தனைகளின் பேரில் திருப்பி செலுத்துவதாக ஒப்புக்கொண்டு அதற்கு பிரதிவாதி உரிய ஆவணங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பிரதிவாதி 14.05.2020 தேதியில் பிரதிவாதி வாதி வங்கிக்கு கொதுவை ஒப்பந்தம், கடன் ஏற்பாட்டுக் கடிதம் அசல், கடன் அனுமதி கடிதம் அசல் ஆகியவற்றை எழுதிக்கொடுத்தார். அதே தேதியில் வாதி வங்கியிலிருந்து பிரதிவாதியின் கடன் கணக்கு எண்.39322049919 -க்கில் ரூ.1,00,000/- செலுத்தியுள்ளது. கடனை பெற்ற பிரதிவாதி தொகை எதுவும் செலுத்தவில்லை. வாதி

வங்கி பலமுறை கடன் தொகையை வட்டியுடன் செலுத்தக்கோரியபோது, பிரதிவாதி பின்னிட்டு 13.05.2021 0 தேதியில் உயிர்ப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார். பிரதிவாதி கடன் தவணைத் தொகையை சரிவர செலுத்தவில்லை. பிரதிவாதி கடன் தொகையை செலுத்த தவறியதால் 11.30% வட்டியையும் சேர்த்து ரூ.1,00,000/- தை பிரதிவாதி, வாதி வங்கிக்கு செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் பிரதிவாதி இதுவரை கடன் தொகையை செலுத்தவில்லை. எனவே வாதி வங்கி தனக்கு சேர வேண்டிய தொகையை பின்வட்டியுடன் பிரதிவாதியிடமிருந்து கோரி இவ்வழக்கினை முன்னிட்டுள்ளார்.

3) இவ்வழக்கு குறித்த அறிவிப்பு பிரதிவாதிக்கு போதிய அளவில் சார்வு செய்யப்பட்ட பிறகும் பிரதிவாதி நீதிமன்றத்தில் அழைத்து அவர் ஆஜர் இல்லாததால் பிரதிவாதி தோன்றாதரப்பினராக தீர்மானிக்கப்பட்டு ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்பட்டுள்ளார்.

4) வாதி தரப்பில் புவனேஷ்வரி வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு, அவர் தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

5) இவ்வழக்கில் தீர்வுக்குரிய பொருண்மை என்னவெனில், வாதிக்கு அவர் வழக்குரையில் கோரும் வண்ணம் பரிகாரங்கள் கிடைக்கக்கூடியதா? இல்லையா? என்பதாகும்.

6) கற்றறிந்த வாதி தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தின்போது, கடந்த 13.05.2020 -ல் பிரதிவாதி, வாதி வங்கியை அணுகி KCC திட்டத்தின் கீழ் கடன் ரூ.1,00,000/- யை கடன் கேட்டு விண்ணப்பித்தார் என்றும், வாதி வங்கி பிரதிவாதிக்கு KCC திட்டத்தின் கீழ் 14.05.2020 அன்று கடனாக ரூ.1,00,000/- க்கு ஆண்டுக்கு 11.35% வட்டியுடனும் மற்றும் சில விதிமுறைகளுடனும் நிபந்தனைகளின் பேரில் திருப்பி செலுத்துவதாக ஒப்புக்கொண்டு அதற்கு பிரதிவாதி உரிய ஆவணங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றும், அதன் அடிப்படையில் பிரதிவாதி 14.05.2020 தேதியில் பிரதிவாதி வாதி வங்கிக்கு கொதுவை ஒப்பந்தம், கடன் ஏற்பாட்டுக் கடிதம் அசல், கடன் அனுமதி கடிதம் அசல் ஆகியவற்றை எழுதிக்கொடுத்தார் என்றும், அதே தேதியில் வாதி வங்கியிலிருந்து பிரதிவாதியின் கடன் கணக்கு எண்.39322049919-க்கில் ரூ.1,00,000/- செலுத்தியுள்ளது. கடனை பெற்ற பிரதிவாதி தொகை எதுவும் செலுத்தவில்லை என்றும், வாதி வங்கி பலமுறை கடன் தொகையை வட்டியுடன் செலுத்தக் கோரியபோது, பிரதிவாதி பின்னிட்டு 13.05.2021 தேதியில் உயிர்ப்பு கடிதம் எழுதிக்கொடுத்துள்ளார் என்றும், அதன்பிறகும் பிரதிவாதி கடன் தவணைத் தொகையை சரிவர செலுத்தவில்லை என்றும், பிரதிவாதி கடன் தொகையை செலுத்த தவறியதால் 11.30% வட்டியையும் சேர்த்து ரூ.1,00,000/- தை பிரதிவாதி, வாதி வங்கிக்கு செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது என்றும், ஆனால் பிரதிவாதி இதுவரை கடன் தொகையை செலுத்தவில்லை என்றும், எனவே வாதி வங்கி தனக்கு சேர வேண்டிய தொகையை பின்வட்டியுடன் பிரதிவாதியிடமிருந்து கோரி இவ்வழக்கினை

முன்னிட்டிருப்பதாகவும், வாதி வங்கிக்கு வழக்குரையில் கோரும் வண்ணம் பரிகாரங்கள் வழங்கி தீர்ப்பளிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

7) ஆவணங்களை கண்ணுற்றதில் பிரதிவாதி KCC திட்டத்தின் கீழ் பெற்ற கடனை பிரதிவாதியிடமிருந்து பின்வட்டியுடன் கோரி இந்த வழக்கினை முன்னிட்டிருப்பதை அறியமுடிகிறது. வாதி வங்கியின் மேலாளராக வா.சா.1 புவனேஷ்வரி வழக்குரை சங்கதிகளை அனுசரித்து சாட்சியமளித்து தங்கள் தரப்பிற்கு ஆதரவாக வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான ஆவணங்களை முன்னிட்டுள்ளார்.

8) வாதி இந்த வழக்கினை பிரதிவாதி வாதி வங்கியின்பிரதிவாதி KCC திட்டத்தின் கீழ் கடன் கோரி விண்ணப்பிள்ளதும், அந்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட வாதி வங்கி பிரதிவாதிக்கு ரூ1,00,000/- த்தை 11.35% வட்டியுடனும் கடனாக அளித்துள்ளதும் அந்த கடனை பிரதிவாதி செலுத்ததால் மேற்படி அசல் தொகை ரூ.1,00,000/-க்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1,38,514/- தொகையை பிரதிவாதி செலுத்த வேண்டும் என்று வாதி வங்கி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது என்பது தெரியவருகிறது.

(ii) இதுகுறித்து வாதி தரப்பில் வா.சா.1 ஆக வாதியின் வங்கியின் மேலாளர் புவனேஷ்வரி என்பவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. மேற்படி வா.சா.1-றின் சாட்சியத்தையும், வாதி தரப்பு சான்றாவணங்களையும் பரிசீலனை செய்கையில் பிரதிவாதி 13.05.2020 அன்று வாதி வங்கியை அணுகி பிரதிவாதி KCC திட்டத்தின் கீழ் கடன் கோரி விண்ணப்பத்திருப்பது வா.சா.ஆ.1 கடன் விண்ணப்பத்தின் மூலமும் அறிய முடிகிறது. மேற்படி வா.சா.ஆ.1-னின் அடிப்படையில் வாதி வங்கி பிரதிவாதிக்கு கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு 14.05.2020 தேதியில் வாதி வங்கியில் கொதுவை ஒப்பந்தம் அசல் வா.சா.ஆ.2 எழுதி கொடுத்திருப்பதும், 14.05.2020 தேதியில் கடன் ஏற்பாட்டுக் கடிதம் அசல் வா.சா.ஆ.3 மும், 14.05.2020 தேதியிட்ட கடன் அனுமதி கடிதம் அசல் வா.சா.ஆ.4 ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும், அதன் அடிப்படையில் வாதி வங்கி பிரதிவாதிக்கு 11.35% வட்டியுடன் வாதி வங்கி ரூ1,00,000/- பிரதிவாதியின் கடன் கணக்கு எண்.39322049919-க்கில் கடனாக கொடுத்திருப்பதும், பின்னிட்டு பிரதிவாதி 13.05.2021 தேதியில் வா.சா.ஆ.5 உயிர்ப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளதும், மேற்படி தொகையை பிரதிவாதி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதும் தெரியவருகிறது. மேலும் பிரதிவாதியின் கடன் கணக்கு வா.சா.ஆ.6 என்பதும் மேற்படி ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது.

(iii) பிரதிவாதி மேற்படி கடனை தொகையை ஒப்புக்கொண்டபடி பிரதிவாதி திரும்ப செலுத்தாததால் இருந்து வந்துள்ளதும், பிரதிவாதி வாங்கிய மேற்படி கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் வசூல் செய்யும் பொருட்டு வாதி வங்கி பிரதிவாதியின் மீது இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பது வா.சா.1 சாட்சியத்தின் மூலமும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.6 ஆவணங்களின் மூலமும் வாதி தரப்பில் மிக தெளிவாக

நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கடனை வாங்கவில்லை என்றோ, வாதியின் கட்சி பொய்யானது என்றோ மறுத்து பிரதிவாதி கட்சி எடுத்து வாதியின் கட்சியை பொய்ப்பிக்க வேண்டியது பிரதிவாதியின் கடமையாகும். அதுகுறித்து அழைப்பாணையை பெற்ற பிரதிவாதி நீதிமன்றம் முன்னிலையாகி வாதியின் வழக்கினை எதிர்நோக்கி தனது தரப்பினை எதிர்வழக்குரை மூலம் தெரிவித்து வாதியின் வழக்கினை பொய்ப்பித்திருக்க வேண்டும். இவ்வழக்கு குறித்த அறிவிப்பு பிரதிவாதிக்கு போதிய அளவில் சார்வு செய்யப்பட்ட பிறகும் பிரதிவாதி நீதிமன்றத்தில் அழைத்து ஆஜரின்மையால் அவர்கள் தோன்றாததரப்பினர்களாக தீர்மானிக்கப்பட்டு அவர்கள் தரப்பில் ஒருதலைபட்சமாக முடிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் வாதி தரப்பிலோ தங்கள் வழக்கினை தகுந்த சாட்சியம் மற்றும் சான்றாவணங்கள் வாயிலாக நிரூபித்துள்ள நிலையில் வாதிக்கு அவர் வழக்குரையில் கோரும் வண்ணம் பரிகாரங்கள் கிடைக்கக்கூடியதே என்று இந்நீதிமன்றம் பிரச்சினைக்கு விடை காண்கிறது.

முடிவில், வாதி வங்கிக்கு பிரதிவாதி தாவா தொகையான ரூ.1,38,514/- தையும் தாவா தொகையான ரூ.1,38,514/- க்கு இவ்வழக்கு முன்னிட்ட நாள் முதல் தீர்ப்பளிக்கப்படும் இன்றைய தேதி வரையில் 9% வட்டியும், பின்னர் தொகை முழுவதும் கொடுத்து பைசலாகும் வரை 6% பின்வட்டியும் சேர்த்து செலுத்திட செலவுத்தொகையுடன் இந்த வழக்கு அனுமதித்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

இத்தீர்ப்புரை முழுவதும் எனது மொழிதலுக்கிணங்க சுருக்கெழுத்தரால் உடனுக்குடன் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் பிழைநீக்கம் செய்யப்பட்டு, 2024 ஆண்டு பிப்ரவரி திங்கள் 128 ஆம் நாளாகிய இன்று இத்தீர்ப்புரை திறந்த நீதிமன்றத்தில் என்னால் அவையறிய பகரப்பட்டது.

ஒப்பம். ஏ. உமாமகேஸ்வரி
சார்பு நீதிபதி,
சிதம்பரம்

வாதி தரப்பு சாட்சி :

வா.சா.1 புவனேஷ்வரி, கிளை மேலாளர்

வாதி தரப்பு சான்றாவணங்கள்:

வா.சா.ஆ.1	13.05.2020	பிரதிவாதி வாதி வங்கிக்கு கொடுத்த கடன் விண்ணப்பம் அசல்.
வா.சா.ஆ.2	14.05.2020	பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கொதுவை ஒப்பந்தம் அசல்
வா.சா.ஆ.3	14.05.2020	கடன் ஏற்பாட்டுக்கடிதம் அசல்
வா.சா.ஆ.4	14.05.2020	கடன் அனுமதி கடிதம் அசல்
வா.சா.ஆ.5	13.05.2021	உயிர்ப்பு கடிதம் அசல்
வா.சா.ஆ.6	-	பிரதிவாதியின் கடன் கணக்கு (Statement of Accounts) கணினிநகல்

பிரதிவாதி தரப்பில் சாட்சிய, சான்றாவணங்கள்: இல்லை.

ஒப்பம். ஏ. உமாமகேஸ்வரி
சார்பு நீதிபதி,
சிதம்பரம்